

தமிழ்ச் சாதி ஒரு குவலயக் குடும்பம்

வா.செ. குழந்தைசாமி

1.1 தமிழ் கூறும் நல் உலகம்

தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றி, வளர்ச்சி பற்றி எண்ணும் பொழுது அதன் இன்றைய பரிமாணத்தை மனத்திற் கொள்ள வேண்டும். தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் எழுதிய பனம்பாரனார்,

வடவேங்கடம் தென் குமரீ

ஆ இடைத்

தமிழ் கூறும் நல் உலகத்து

எனத் தொடரும் வரிகளில் இந்தியத் துணைக் கண்டத்தைப் பொருத்த வரை தமிழ் கூறும் நல் உலகின் எல்லைகளை விவரிக்கிறார். அன்றும் பனம்பாரனார் பாடிய எல்லைகட்கு வெளியே இலங்கையில் தமிழர் வாழ்ந்தனர். இன்று பனம்பாரனார் பாடிய தமிழ் உலகத்தின் எல்லை வடக்கிலும், மேற்கிலும் சுருங்கிவிட்டது. ஆனால் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே 'சர்வ தேசியம்' (Universalism) பேசிய தமிழர்கள் இன்று வையத்து நாடுகள் பலவினும் பரவி வாழ்கிறார்கள்.

1.2 உலகு தழுவீ வாழும் இனங்கள்

இன்றைய உலகில் பல நாடுகளிலும் பரவி வாழும் இனங்கள் ஐந்து. அவையாவன:

- ஆங்கிலேயர், ii. யூதர், iii. சீனர், iv. இந்தியர், v. ஜப்பானியர்

இந்தியர்களின் சர்வ தேசப் பரவலில் முக்கிய இடம்—முதல் இடம் எனினும் பொருந்தும்—வகிப்பவர்கள் தமிழர். ஏறத்தாழ 7.5 கோடி தமிழர்களில் 20 சதவிகிதத்தினர் தமிழக எல்லைகட்கு வெளியே அறுபதுக்கு மேற்பட்ட நாடுகளில் வாழ்கிறார்கள். என்றோ ஒரு நாள்: யாதும் ஊரே, யாவரும் கேளிர்

என்று பிரகடனப்படுத்திய தமிழன், இன்று குவலயக் குடும்பத்தில் ஓர் உறுப்பினன்.

1.3 குவலயக் குடும்பம்

இந்திய துணைக் கண்டத்தின் எல்லைகள் கடந்து பூமிப்
பந்திடை அமைந்த நாடு பலவினும் பரவி வாழும்
செந்தமிழ் மக்கள் சர்வ தேசியத் தத்துவத்தின்
தந்தையர்: உலகனைத்தும் தமர் எனப் பறையறைந்தோர்

* * * *

புவனமும் மானுடர்க்குப் பொதுவெனும் தமிழ்ச் சாதி
குவலயக் குடும்பம்:

என்பதே தமிழர்கள் வாழ் நிலத்தின் இன்றைய வரம்பு.

தமிழர்கள் இந்திய எல்லைகள் கடந்து, இலங்கை எல்லைகள் கடந்து, உலகு தழுவிய வாழும் மக்கள் என்பதை நாம் மட்டும் கூறவில்லை. உலக நாடுகள் ஏற்றிருக்கின்றன. உலகு சார்ந்த நிறுவனங்கள் ஏற்றிருக்கின்றன. சான்றுகள் பின் வருமாறு:

☐ இலண்டனில் இருந்து செயல்படும் பிரிட்டனின் புகழ் வாய்ந்த ஒலிபரப்பு நிறுவனமான B.B.C. இன்று உலகின் பலமொழிகளில் ஒலிபரப்புகிறது. இந்திய மொழிகளில், உருது பாகிஸ்தானின் ஆட்சி மொழி. வங்கம் வங்காள தேசத்தின் ஆட்சி மொழி. இவை தவிர மீதம் இருக்கும் இந்திய மொழிகளில் இந்தி, தமிழ் ஆகிய இரண்டு இந்திய மொழிகளில் மட்டுமே B.B.C. ஒலிபரப்புகிறது. இந்திய மொழிகள் என்று எடுத்துக் கொண்டால், தமிழைவிட மராத்தி பேசுவோர் அதிகம். தெலுங்கு பேசுவோர் அதிகம். எனவே இந்தியத் தமிழர்களை மட்டும் மனத்திற் கொண்டு B.B.C. நிறுவனம் தமிழில் ஒலிபரப்பவில்லை. உலகத் தமிழர்களை எண்ணியே தமிழுக்கு இடமளித்திருக்கிறது.

☐ சீன வானொலி நாற்பதுக்கு மேற்பட்ட மொழிகளில் ஒலிபரப்புகிறது. அவற்றுள் மேற் கூறிய விபரப்படி இந்திய மொழிகளில் இந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே ஒலிபரப்புகிறது.

☐ அண்மைக் காலம் வரை 'ஐக்கிய நாடுகள் அறிவியல், பண்பாட்டு நிறுவனம்', [UNESCO] கூரியர் [Courier] என்ற பெயரில் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மாத இதழ் ஒன்றை நடத்திவந்தது. இந்திய மொழிகளில் இந்தி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே அவ்விதழ் வெளிவந்தது. ஓர் ஐக்கிய நாடுகள் நிறுவனம் தனது மாத வெளியீடு ஒன்றுக்கு, தமிழ் மொழியைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அதன் பரவலை மனத்திற் கொண்டே செய்திருக்க வேண்டும் என்பது தெளிவு.

தமிழர்கள் ஒரு மொழியினர். சைவர், வைணவர், கிறித்தவர், இசுலாமியர், சமணர் எனப் பல மதத்தினர். பல நாட்டினர். இந்தியா உட்பட எல்லா நாட்டிலும் சிறுபான்மையினர். அவர்களை இணைப்பது தமிழ் மட்டுமே. உலகத் தமிழ்க் குடும்பத்தின் ஒருங்கிணைப்புச் சின்னமாக உருவாகி வருவது தமிழ் இணையப் பல்கலைக் கழகம். பார் முழுவதும், பல நாடுகளிலும் பரவி வாழும் ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் மொழிக்கென உலக அளவில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு பல்கலைக் கழகம் இது மட்டுமே. இதில் இன்றைய நிலவரப்படி அடிப்படை வகுப்பான சான்றிதழ் வகுப்பில் 37 நாடுகளில் இருந்து 2164 மாணவர்கள் பதிவு செய்து பயின்று வருகிறார்கள். பட்டப் படிப்புக்கு முதற்படியான பட்டயப் படிப்புக்கு 31 நாடுகளில் இருந்து 2504 மாணவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். மாணவர்களைத் தவிர்த்து நூலக உறுப்பினர்கள் 8452. இதுவரை இணைய தளத்தைப் பார்வையிட்டவர்கள் தொகை 11,86,414. ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு எண்ணாயிரம் பேர் பார்வை யிடுகிறார்கள். இவர்கள் 90 நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள்.

1.4 தனித் தன்மை: காப்புக் கவசம்

தமிழர்கள் எல்லா நாட்டிலும் சிறுபான்மையர் என்று குறிப்பிட்டோம். பெரும்பான்மை என்பது எதையும் கரைக்கும் ஆற்றல் வாய்ந்த திரவம் போன்றது. இன்றைய அறிவியல், தொழில் நுட்பக்

கருவிகளான வானொலி, தொலைக்காட்சி, இணையம், தகவல் தொடர்புக் கருவிகள், வணிகம், கடல் வழி, வான் வழிப் போக்குவரத்து, உலகமயமாதல் ஆகியன பெரும்பான்மையினரான வலியார் மொழியும், கலையும் பண்பாடும் ஆதிக்கம் பெறவும், சிறுபான்மையினரான மெலியார் பண்பாட்டுச் சின்னங்கள் நலியவும், மறையவும், பொதுவாகவே பண்பாட்டுப் பன்மை (Cultural Diversity) கூர் மழுங்கவும், குன்றவும் துணை செய்கின்றன. பண்டைக்காலத்தில் நாம் எத்தனையோ படையெடுப்புகளைச் சந்தித்தோம். பண்பாட்டுப் புயலையும், வெள்ளங்களையும் எதிர் கொண்டோம். இவற்றில் அழிந்து விடாது, அமிழ்ந்து விடாது தலையெடுத்தோம். எனவே நாம் காணாத படையெடுப்புகளா, நாம் நீந்தாத வெள்ளங்களா என்ற அசட்டுத் துணிவுடன் ஆற்றுப் படுகையில் நடைபோடக் கூடாது. நாம் சந்திக்க இருப்பது பருவ மழையின் வெள்ளமன்று. சர்வதேசமாற்றங்களின் பிரளயம். எனவே அதை எதிர் கொள்ளும் அளவிற்கு மதி வலியும், மனவலியும் தேவை.

உலகத் தமிழர்களின் தாய்மொழி தமிழ்: அவர்கள் அனைவருக்கும் பொதுவான உடைமை. அவர்கள் தங்கள் தனித்தன்மையை, பண்பாட்டைக் காக்க அவர்கட்கு இருக்கும் ஒரே கவசம்: தாக்கங்களை எதிர் கொளத் துணை புரியும் ஒரே கேடயம். அவர்கள் தமிழ் மொழியொடு, பண்பாட்டொடு தொடர்பறாது வாழவேண்டும். அவர்கள் தமிழ் கற்க வேண்டும். தமிழ் கற்பது எளிதாக்கப்பட வேண்டும். இதற்கு முதற்படியாகத் தேவைப்படுவது எழுத்துச் சீரமைப்பு. தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 ஒலி எழுத்துகளில் ஒன்றும் குறையாது எழுதுவதற்கு இன்றிருக்கும் 107 குறியீடுகளின் எண்ணிக்கையை 39 ஆகக் குறைக்க முடியும். குழந்தைகளின் கமையைக் கணிசமாகக் குறைக்க முடியும். அதைச் செய்ய வேண்டும்.

☐ தமிழ் சில நாடுகளில் தேசிய மொழிகளில் ஒன்று. ஆட்சி மொழிகளில் ஒன்று, அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்று. இந்திய மொழிகளில் இந்திய எல்லைக்கு வெளியே இரண்டு நாடுகளில், ஆட்சி மொழியாகவும், தேசிய மொழிகளில் ஒன்றாகவும், இருக்கும் பெருமை இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டுமே உண்டு. இங்கு அரசுப் பதிவேடுகளில் பொதுவான ஆவணங்களில் இடம் பெறும் தெருப் பெயர்கள், ஊர்ப் பெயர்கள், இடப் பெயர்கள், தனி நபர் பெயர்கள், பண்பாட்டுச் சொற்கள் போன்றவற்றைப் பெரிதும் திரிபின்றி ஏற்கும் ஒலித் தேவைகளை மனத்திற் கொள்ள வேண்டும்.

☐ இந்தியாவில், தமிழ் பாண்டிச்சேரியில் மாநில மொழி, ஆட்சி மொழி: தமிழ்நாட்டில் மாநில மொழி. மாநில அரசின் ஆட்சி மொழி, இவ்விரண்டு பகுதிகளிலும் கல்வி நிலையங்களில் பயிற்று மொழி, கோவில்களில் வழிபாட்டு மொழி, கடைகளில் விளம்பர மொழி என்பவை போன்றன ஒரு புறம் இருக்க, மாநில எல்லைக்குள், தேசிய அளவில், தேசிய அலுவல் மொழியின் (National Official Language) பங்கு என்ன, மாநில மொழியின் பங்கு என்ன என்பதில் தெளிவு வேண்டும். இந்த அம்சத்தில் மொழிக் கொள்கையில் இருண்மை, தெளிவின்மை தொடர்கிறது. அந்த இருட்டில் தேசிய அலுவல் மொழியின் ஆக்கிரமிப்பு நாள்தொறும் வளர்கிறது. திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது. இதன் விளைவுகள் பாரதூர மாணவை. இதைப் பற்றி நாம் கவலையுடன் ஆராய வேண்டும்.

தமிழ் மொழியின் மேம்பாட்டுத் தேவைகளை, பயன்பாட்டுத் தேவைகளை நாம்:

☐ உலகத் தமிழர் பின்னணியில்,

☐ தமிழ் ஆட்சி மொழியாக, தேசிய மொழியாக, அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருக்கும் நாடுகளின் பின்னணியில்

☐ 6 1/2 கோடி தமிழர்களைக் கொண்ட தமிழின் தாயகத்தின் பின்னணியில்

பார்க்க வேண்டும். நமது பார்வையில்:

☐ இறுக்கமும் வேண்டும் ☐ இளக்கமும் வேண்டும் ☐ தொலை நோக்கும் வேண்டும்

☐ விரிவும் வேண்டும் ☐ காப்பனவற்றைக் காக்க வேண்டும் ☐ கைவிடவேண்டியவற்றைத் தயங்காது கைவிட வேண்டும். ☐ ஏற்க வேண்டிய மாற்றங்களைத் துணிவுடன் ஏற்க வேண்டும்.

☐ எதிர்க்க வேண்டியவற்றை உறுதியுடன் எதிர்க்க வேண்டும்

இருபத்தொன்றாவது நூற்றாண்டில் நம்மை எதிர் நோக்கும் பிரச்சினைகளை நேர் நின்று, நிலைத்து நின்று, ஏற்று, மேற் செல்ல நமக்குத் தேவைப்படுவது **வழிகாட்டும் திறன் வாய்ந்த** அறிவுத் தலைமை: **வழி நடத்தும் திறன் வாய்ந்த** ஆளுமைத் தலைமை.